



தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர்

எண் 100, அண்ணாசாலை, கிண்டி, சென்னை 600 032

தொலைபேசி 044-22201337

மின்னஞ்சல் முகவரி ombudsmanlocal@tn.gov.in

இணையதள முகவரி www.tnlbo.tn.gov.in

முன்னிலை: திரு மகேசன் காசிராஜன், இ.ஆ.ப (இ)
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர்

முறையீட்டு மனு எண்.40/மா/2025

நாள் 27.05.2025

M. R. கணேஷ்பாபு
மதுரை

முறையீட்டு மனுதாரர்

மண்டல உதவி ஆணையர்
மண்டலம் 4
மதுரை மாநகராட்சி

எதிர் மனுதாரர்

மதுரை, தெற்கு வெளி வீதி, முத்து கருப்பப்பிள்ளை சந்து, எண் 55 என்கிற முகவரியில் வசிக்கும் திரு. M. R. கணேஷ்பாபு என்பவரின் 26.12.2024 நாளிடப்பட்ட மனு இம்முறைமன்ற நடுவத்தில் 26.12.2024 அன்று பெறப்பட்டு, 40/மா/2025, என எண்ணிட்ட முறையீட்டு மனுவாக பதிவு செய்யப்பட்டது. மனுதாரரின் முறையீட்டு மனு பரிசீலிக்கப்பட்டு கீழ்க்காணும் ஆணை வெளியிடப்படுகிறது.

ஆணை

மதுரை, தெற்கு வெளி வீதி, முத்து கருப்பப்பிள்ளை சந்து, எண் 55 என்கிற முகவரியில் வசிக்கும் திரு. M. R. கணேஷ்பாபு என்பவர் தனது மனுவில் பின்வரும் புகார்களை தெரிவித்துள்ளார்.

“மதுரை மாநகராட்சி மண்டலம் 4, வார்டு எண்.85, முத்து கருப்பப்பிள்ளை சந்து, கதவு எண்.55, வரி விதிப்பு எண்.115/085/900124க்குட்பட்ட மனை வீடு வகையறா திரு. M.R,கணேஷ்பாபு ஆகிய என் பெயரிலும், M.G.சாந்தி என்னுடைய மனைவியாகிய இருவர் பெயரிலும் வரி விதிப்பு இருந்து வருகிறது. என்னுடைய கட்டிடத்திற்கு கட்டிட வரைபட அனுமதி எண் ம3/243/2019, நாள் 08.04.2019-ன் பிரகாரம் வரைபட அனுமதி பெற்று கட்டப்பட்ட கட்டிடத்திற்கு 01.04.2020 முதல் அரை வருட வரியாக ரூ.2443/- என வரி விதிக்கப்பட்டது. 01.04.2022 பொது சீராய்வில் ரூ.2443/- லிருந்து 75% உயர்வு செய்து ரூ.4275/- என வரி விதிக்கப்பட்டது. மேற்கண்ட வரி விதிப்பை ஆட்சேபித்து 07.10.2022ம் தேதி மதுரை மாநகராட்சி ஆணையாளர் அவர்களுக்கு சீராய்வு மனு தாக்கல் செய்தேன். சீராய்வு மனுவின் மீது நடவடிக்கை எடுக்காததால், மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் தலைவர் சொத்து வரி மேல்முறையீட்டு குழுவில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தேன். என் மேல்முறையீட்டு மனுவின் மீது இது வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே, கீழ்க்கண்டவாறு வரி விதிப்பை ஆட்சேபித்து மனு தங்கள் முன் சமர்ப்பிக்கப்படுகிறது.

- (1) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கு துறை அரசாணை எண்.52 மற்றும் 53 நாள் 30.03.2022 மற்றும் அதன் தொடராக வெளியிடப்பட்டுள்ள நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலக சுற்றறிக்கை ந.க.எண்.40032/2012/RI நாள் 01.04.2022ன் பிரகாரம் பொது சீராய்வு நடத்தப்படவில்லை.
- (2) சுற்றறிக்கையில் கண்டுள்ள கால அட்டவணை முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை.
- (3) 01.04.2022 பொது சீராய்வுக்கான சிறப்பு அறிவிக்கை கட்டிட உரிமையாளர்களுக்கு சார்வு செய்யப்படாமல் நேரடியாக கேட்பு அறிவிப்பு சார்வு செய்யப்பட்டுள்ளது. இதனால், வரி விதிப்பில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி சீராய்வு விண்ணப்பம் செய்வதற்கோ, மேல்முறையீட்டு செய்வதற்கோ 15 தினங்கள் கால அவகாசம் வழங்கப்படவில்லை.

01.04.2008 பொது சீராய்வில் வழங்கப்பட்ட கட்டிட கழிவு	01.04.2022 பொது சீராய்வில் வழங்கப்பட வேண்டிய கட்டிட கழிவு
5 வருடம் வரை - கழிவு இல்லை.	5 வருடம் வரை - கழிவு இல்லை.
5 முதல் 15 வருடம் வரை - 10% கழிவு	5 முதல் 15 வருடம் வரை - 10% கழிவு
15 முதல் 25 வருடம் வரை - 15% கழிவு	15 முதல் 25 வருடம் வரை - 15% கழிவு
25 வருடத்திற்கு மேல் - 20% கழிவு	25 வருடத்திற்கு மேல் - 20% கழிவு

01.04.2008 பொது சீராய்வில் வழங்கப்பட்ட உச்ச வரம்பு	01.04.2022 பொது சீராய்வில் வழங்கப்பட வேண்டிய உச்ச வரம்பு
01.04.2007க்கு பின் வரி விதிக்கப்பட்ட கட்டிடங்கள் - வரி உயர்வு இல்லை.	01.10.2021க்கு பின் வரி விதிக்கப்பட்ட கட்டிடங்கள் - வரி உயர்வு இல்லை.
01.04.2006 முதல் 30.09.2007 முடிய - 5%	01.04.2020 முதல் 30.09.2021 முடிய - 5%
01.04.2005 முதல் 31.03.2006 முடிய - 10%	01.04.2019 முதல் 31.03.2020 முடிய - 10%
01.04.2004 முதல் 31.03.2005 முடிய - 15%	01.04.2018 முதல் 31.03.2019 முடிய - 15%
01.04.2003 முதல் 31.03.2004 முடிய - 20%	01.04.2017 முதல் 31.03.2018 முடிய - 20%

- (4) 1971-ம் வருடத்திய மதுரை மாநகராட்சி சட்டம் 118ன் பிரகாரம் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
- (5) மதுரை மாநகராட்சி சட்டம் அட்டவணை 2 பாகம் 2 பிரிவு 1 முதல் 6 வரையிலான சட்ட நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை. ஆகவே, பொது சீராய்வில் விதிக்கப்பட்ட வரி விதிப்பை மறு பரிசீலனை செய்து ஏற்கனவே 01.04.2020ல் விதிக்கப்பட்ட அரை வருட வரி ரூ.2443/-லிருந்து 5% மட்டும் வரி உயர்வு செய்து உத்தரவு பிறப்பிக்க பணிவுடன் பிராத்திக்கிறேன்." என தெரிவித்துள்ளார்.

2. மேற்கண்ட புகார் மனுவின் மீதான அறிக்கையை அனுப்புமாறு இம்முறைமன்ற நடுவ 19.02.2025 நாளிட்ட அறிவிக்கை மூலம் மதுரை மாநகராட்சி மண்டலம் 4-ன் உதவி ஆணையரிடம் கோரப்பட்டது.

3. மதுரை மாநகராட்சி, மண்டலம் 4 (தெற்கு)-ன் உதவி ஆணையர் தனது 07.03.2025 நாளிட்ட Z4B4/000889/2025 எண்ணிட்ட அறிக்கையில் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“மனுதாரர் அளித்த மனுவில் தெரிவித்த மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு), வார்டு-85, கதவு எண்.55, முத்து கருப்பப்பிள்ளை சந்து வரி விதிப்பு எண்.115/085/900124 (115/84756)க்கு 01.04.2020 முதல் சொத்து வரி விதிப்பு செய்யப்பட்டதை 01.04.2022 முதல் பொது வரி சீராய்வின்படி 75% வரி உயர்வு செய்ததை ஆட்சேபணை செய்ததற்கு இவ்வலுவலகக் கடிதம் வாயிலாக, 01.04.2022 முதல் தமிழக அரசின் வழி காட்டுதலின்படி G.O.No.(Ms) 53-ன்படி மதுரை மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில் குடியிருப்பு வரி விதிப்பிற்கு ஏற்கனவே உள்ள சொத்தின் பரப்பளவு (1494 ச.அடி) அடிப்படையில் வரித்தொகையில் 75% வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட வரி சீராய்வு அரசின் கொள்கை முடிவின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

4. இம்மனு தொடர்பாக மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோரை தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் 08.04.2025 அன்று நடைபெறும் நேரடி விசாரணைக்கு ஆஜராகுமாறு 20.03.2025 நாளிட்ட அழைப்பாணைகள் அனுப்பப்பட்டன.

5. மனுதாரர் 08.04.2025 அன்று நடைபெற்ற விசாரணையில் நேரடியாக ஆஜராகி கீழ்க்கண்டவாறு தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.

“மதுரை மாநகராட்சி மண்டலம் 4, வார்டு எண்.85, முத்து கருப்பப்பிள்ளை சந்து, கதவு எண்.55, வரி விதிப்பு எண்.115/085/900124க்குட்பட்ட மனை வீடு வகையறா திரு. M.R.கணேஷ் பாபு ஆகிய என் பெயரிலும், M.G.சாந்தி என்னுடைய மனைவியாகிய இருவர் பெயரிலும் வரி விதிப்பு இருந்து வருகிறது. என்னுடைய கட்டிடத்திற்கு வரைபட அனுமதி பெற்று கட்டப்பட்ட கட்டிடத்திற்கு 01.04.2020 முதல் அரை வருட வரியாக ரூ.2,443/- என வரி விதிக்கப்பட்டுள்ளது. 01.04.2022 பொது சீராய்வில் ரூ.2,443/- விருந்து 75% உயர்வு செய்து ரூ.4,275/- என வரி விதிக்கப்பட்டது. மேற்கண்ட வரி விதிப்பை ஆட்சேபித்து 07.10.2022ம் தேதி மதுரை மாநகராட்சி ஆணையாளர் அவர்களுக்கு சீராய்வு மனு தாக்கல் செய்தேன். சீராய்வு மனுவின் மீது நடவடிக்கை எடுக்காததால், மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் தலைவர் சொத்து வரி மேல்முறையீட்டு குழுவில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தேன். என் மேல்முறையீட்டு மனுவின் மீது இது வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே, கீழ்க்கண்டவாறு வரி விதிப்பை ஆட்சேபித்து மனு தங்கள் முன் சமர்ப்பிக்கப்படுகிறது.

(1) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கு துறை அரசாணை எண்.52 மற்றும் 53 நாள் 30.03.2022 மற்றும் அதன் தொடராக வெளியிடப்பட்டுள்ள நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலக சுற்றறிக்கை ந.க.எண்.40032/2012/RI நாள் 01.04.2022ன் பிரகாரம் பொது சீராய்வு நடத்தப்படவில்லை.

(2) சுற்றறிக்கையில் கண்டுள்ள கால அட்டவணை முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை.

(3) 01.04.2022 பொது சீராய்வுக்கான சிறப்பு பொது சீராய்வுக்கான அறிவிக்கை கட்டிட உரிமையாளர்களுக்கு சார்வு செய்யப்படாமல் நேரடியாக கேட்பு அறிவிப்பு சார்வு செய்யப்பட்டுள்ளது. இதனால், வரி விதிப்பில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி சீராய்வு விண்ணப்பம் செய்வதற்கோ, மேல்முறையீட்டு செய்வதற்கோ 15 தினங்கள் கால அவகாசம் வழங்கப்படவில்லை.

01.04.2008 பொது சீராய்வில் வழங்கப்பட்ட கட்டிட கழிவு	01.04.2022 பொது சீராய்வில் வழங்கப்பட வேண்டிய கட்டிட கழிவு
5 வருடம் வரை - கழிவு இல்லை.	5 வருடம் வரை - கழிவு இல்லை.
5 முதல் 15 வருடம் வரை - 10% கழிவு	5 முதல் 15 வருடம் வரை - 10% கழிவு
15 முதல் 25 வருடம் வரை - 15% கழிவு	15 முதல் 25 வருடம் வரை - 15% கழிவு
25 வருடத்திற்கு மேல் - 20% கழிவு	25 வருடத்திற்கு மேல் - 20% கழிவு

01.04.2008 பொது சீராய்வில் வழங்கப்பட்ட உச்ச வரம்பு	01.04.2022 பொது சீராய்வில் வழங்கப்பட வேண்டிய உச்ச வரம்பு
01.04.2007க்கு பின் வரி விதிக்கப்பட்ட கட்டிடங்கள் - வரி உயர்வு இல்லை.	01.10.2021க்கு பின் வரி விதிக்கப்பட்ட கட்டிடங்கள் - வரி உயர்வு இல்லை.
01.04.2006 முதல் 30.09.2007 முடிய - 5%	01.04.2020 முதல் 30.09.2021 முடிய - 5%
01.04.2005 முதல் 31.03.2006 முடிய - 10%	01.04.2019 முதல் 31.03.2020 முடிய - 10%
01.04.2004 முதல் 31.03.2005 முடிய - 15%	01.04.2018 முதல் 31.03.2019 முடிய - 15%
01.04.2003 முதல் 31.03.2004 முடிய - 20%	01.04.2017 முதல் 31.03.2018 முடிய - 20%

(4) 1971-ம் வருடத்திய மதுரை மாநகராட்சி சட்டம் 118ன் பிரகாரம் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

(5) மதுரை மாநகராட்சி சட்டம் அட்டவணை 2 பாகம் 2 பிரிவு 1 முதல் 6 வரையிலான சட்ட நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை.

ஆகவே, பொது சீராய்வில் விதிக்கப்பட்ட வரி விதிப்பை மறு பரிசீலனை செய்து ஏற்கனவே 01.04.2020ல் விதிக்கப்பட்ட அரை வருட வரி ரூ.2,443/-லிருந்து 5% மட்டும் வரி உயர்வு செய்து உத்தரவு பிறப்பிக்க பணிவுடன் இம்முறைமன்ற நடுவர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்."

6. மதுரை மாநகராட்சி, மண்டலம் 4-ன் உதவி வருவாய் அலுவலர் 08.04.2025 அன்றைய நேரடி விசாரணையில் ஆஜராகி கீழ்க்கண்டவாறு தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.

"மதுரை மாநகராட்சி, மண்டலம் 4 (தெற்கு) கதவு எண்.55, முத்து கருப்பப்பிள்ளை சந்து வார்டு எண்.85 வரி விதிப்பு எண்.115/085/900124 (115/84756)க்கு 01.04.2020 முதல் சொத்து வரி விதிப்பு செய்யப்பட்டதை 01.04.2022 முதல் பொது வரி சீராய்வின்படி 75% வரி உயர்வு செய்ததை ஆட்சேபணை செய்ததற்கு இவ்வலுவலக கடித வாயிலாக 01.04.2022 முதல் தமிழக அரசின் வழி காட்டுதலின்படி G.O.No.(Ms) 53ன்படி மதுரை மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில் குடியிருப்பு வரி விதிப்பிற்கு ஏற்கனவே உள்ள சொத்தின் பரப்பளவு (1494 ச.அடி) அடிப்படையில் வரித்தொகையில் 75% வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட வரி சீராய்வு அரசின் கொள்கை முடிவின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற விபரம் மனுதாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதையும், இம்முறை மன்ற நடுவர் அவர்களுக்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்."

7. முறையீட்டு மனுதாரரின் புகார் மனு, வாக்குமூலம், மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு), உதவி ஆணையரின் அறிக்கை மற்றும் உதவி வருவாய் அலுவலரின் வாக்குமூலம் ஆகியவை இம்முறைமன்ற நடுவத்தால் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டு கீழ்க்கண்ட விவரங்கள் கண்டறியப்பட்டன.

மதுரை மாநகராட்சி மண்டலம் 4, வார்டு எண்.85, முத்து கருப்பப்பிள்ளை சந்து, கதவு எண்.55, வரி விதிப்பு எண்.115/085/900124க்குட்பட்ட மனை வீடு வகையறா திரு. M.R.கணேஷ் பாபு என்பவரின் பெயரிலும், அவரின் மனைவி M.G.சாந்தி ஆகிய இருவருடைய பெயரிலும் வரி விதிப்பு இருந்து வருகிறது எனவும், தன்னுடைய கட்டிடத்திற்கு வரைபட அனுமதி பெற்று கட்டப்பட்ட கட்டிடத்திற்கு 01.04.2020 முதல் அரை வருட வரியாக ரூ.2,443/- என வரி விதிக்கப்பட்டுள்ளது எனவும், 01.04.2022 பொது சீராய்வில் ரூ.2,443/- லிருந்து 75% உயர்வு செய்து ரூ.4,275/- என வரி விதிக்கப்பட்டது எனவும், மேற்கண்ட வரி விதிப்பை ஆட்சேபித்து மதுரை மாநகராட்சி ஆணையாளருக்கு சீராய்வு மனு தாக்கல் செய்ததாகவும், சீராய்வு மனுவின் மீது நடவடிக்கை எடுக்காததால், மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் தலைவர் சொத்து வரி மேல்முறையீட்டு குழுவில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்ததாகவும், மனுதாரருடைய மேல்முறையீட்டு மனுவின் மீது இது வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், ஆகவே, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கு துறை அரசாணை எண்.52 மற்றும் 53 நாள் 30.03.2022 மற்றும் அதன் தொடராக வெளியிடப்பட்டுள்ள நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலக சுற்றறிக்கை ந.க.எண்.40032/2012/RI நாள் 01.04.2022-ல் குறிப்பிட்டவாறு வரிவிதிப்பு செய்யப்படவில்லை என தெரிவித்து, பொது சீராய்வில் விதிக்கப்பட்ட வரி விதிப்பை மறு பரிசீலனை செய்து ஏற்கனவே 01.04.2020ல் விதிக்கப்பட்ட அரை வருட வரி ரூ.2,443/- லிருந்து 5% மட்டும் வரி உயர்வு செய்து உத்தரவு பிறப்பிக்குமாறு, இம்முறைமன்ற நடுவத்தை மனுதாரர் கோரியுள்ளார்.

மதுரை மாநகராட்சி, மண்டலம் 4 (தெற்கு) கதவு எண்.55, முத்து கருப்பப்பிள்ளை சந்து வார்டு எண்.85 வரி விதிப்பு எண்.115/085/900124 (115/84756)-க்கு தமிழக அரசின் வழி காட்டுதலின்படியும் G.O.No. (Ms) 53-ன்படியும், மதுரை மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில் குடியிருப்பு வரி விதிப்பிற்கு ஏற்கனவே உள்ள சொத்தின் பரப்பளவு (1494 ச.அடி) அடிப்படையில் வரித்தொகையில் 75% வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் மதுரை மாநகராட்சி மண்டலம் 4ன் உதவி ஆணையரின் அறிக்கை மற்றும் உதவி வருவாய் அலுவலரின் வாக்குமூலம் ஆகியவற்றின் மூலம் அறிய முடிகிறது.

இந்நேரில், அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை (நிலை) எண் 53 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (MA.IV) துறை நாள் 30.03.2022ன்படி மனுதாரரின் வீட்டிற்கு வரி விதிக்கப்பட்டுள்ளது என்று அறிய முடிவதால், மனுதாரரின் மனு மீது மேல் நடவடிக்கை எடுக்க அவசியம் எழவில்லை என்று இம்முறை மன்ற நடுவம் முடிவு செய்து, அவ்வாறே இம்முறைமன்றம் ஆணையிடுகிறது.

2025ஆம் ஆண்டு மே திங்கள் 27ஆம் நாள் என்னால் கையொப்பமிடப்பட்டு அலுவலக முத்திரையுடன் இவ்வாணை வெளியிடப்படுகிறது.

(ஒப்பம்)

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர்.

பெறுநர்

- 1) திரு. M. R. கணேஷ்பாபு,
எண் 55, முத்து கருப்பப்பிள்ளை சந்து,
தெற்கு வெளி வீதி,
மதுரை-625 001.

- 2) ஆணையர்,
மதுரை மாநகராட்சி, தல்லாகுளம்,
மதுரை.
- 3) உதவி ஆணையர்,
மண்டலம் 4 (தெற்கு),
மதுரை மாநகராட்சி,
CMR ரோடு,
மதுரை 09.
- 4) நகராட்சி நிர்வாக இயக்குநர்,
நகராட்சி நிர்வாக இயக்குநரகம்,
எண் 75 சாந்தோம் நெஞ்சாலை
இராஜா அண்ணாமலைபுரம்,
சென்னை 600 0028.
- 5) இணை இயக்குநர்,
ஒருங்கிணைப்பாளர் (Nodal Officer),
நகராட்சி நிர்வாக இயக்குநரகம்,
எண் 75 சாந்தோம் நெஞ்சாலை,
இராஜா அண்ணாமலைபுரம்,
சென்னை 600 0028.

நகல்:

மாண்புமிகு முறைமன்ற நடுவரின் தனிச்செயலர்,
இகோ/உதிரி.

//ஆணைப்படி / அனுப்பப்படுகிறது //



செ.உ.க. அமைச்சர்
செயலாளர்.
28/5/25
7/10